

7



Pages - 26

www.abhijaanaaathi.com

CARNATIC
MUSIC
MANUSCRIPT
HANDWRITTEN

Sri Semmangudi
Srinivasa Iyer
Pitamaha of Carnatic Music



26

କାନ୍ତିର ପାଦମଣିକାଳୀଙ୍କ ପାଦମଣିକାଳୀଙ୍କ
ପାଦମଣିକାଳୀଙ୍କ ପାଦମଣିକାଳୀଙ୍କ

କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

— Son of a S.

၃၁။ မြန်မာပါ ၅၈၁။ အနိမ်မြန်မာပါ။

3705 4-216

ଶ୍ରୀ ମହାତ୍ମା ଗାନ୍ଧିଙ୍କ ଜୀବନି - ୩୭ - ୧୫

ل م ك ي و ه أ ن ج ل م ك ي و ه أ ن ج ل

$\frac{d}{dt} \ln(\rho) = -\dot{\rho}/\rho$

ବେଳିଲା । କରୁ ପାଇନ୍ତି ପରିଷ୍ଠା ॥
ବେଳି - କରୁ - ପାଇନ୍ତି - ପରିଷ୍ଠା

କେବ ନାହିଁ କାହାର କାହାର କାହାର କାହାର କାହାର କାହାର କାହାର
କାହାର କାହାର କାହାର କାହାର କାହାର କାହାର କାହାର କାହାର କାହାର

1900-01. 18. 1900.

202

କରିବାର ପରିମଳା ନାହିଁ ଏବଂ ପରିମଳା କରିବାର ପରିମଳା ନାହିଁ

ପ୍ରାଚୀ ମହିନ୍ଦ୍ର

- - ३७८ -

卷之三

Digitized by srujanika@gmail.com

卷之三

- 5 -

ମୁଦ୍ରଣ ପରିଧି ଲେଖ

- 2 -

၁၂၅

1. காஸ் கிராமபாசனம்

ஏ ஸ் - ஸ் ஸ் ஸ்	ஏ/ஸி - ஸ்வத்தோய தி	ஏ ஸ் - ஸ் நிதிஸ்விதீப	பமதுப-மத, மபக
ப சோன் டெஞ்சி	ஸய சோ - - - லி	பதி ம ஜா - - - ப-	டி - தி - - - கா - தி
நி ஸ் - ஸ்விஸ்விஸ் ஸ்வி	தோபுநி ஸ்வினங் பா கி	ஏ ஸ் - ஸ்வத்தோவிஸ்விதீபா	பமதுப-மத, பதுவி த
- ப சோ - தி - - ஸ்வி	ஸ - ய - - ல லி	ப அத-யு - - - ப-	டி - தா - - - கா - - - த
ஏ ம - த. மா ப	ஸ்வி - பகு நி ஸ்	ஸ்வக்ஷி - ஸ் ஸ்வத்தோவிதீபா	ஸ்விதீபா - , மதுமபங்கி
வன் வோ மா வோ	ஸ் - மா - ம வ	ஸா - - ர ஸா - - - வ-	தி - ளா - ச - ன - -
ஸ் - நி து ப. ம	ப க-ம வி தாவி	வா - - - வி ஸு	வி த - ம பதி வி
ஸ்விஸ் - நிஸ்வாகி ஸ்வாதி	பமதும - விதாம பாதி	ஸ்விஸ்வா - விதி பதுபாது	விஸா நி-கா விதிமபங்கி

2. காம்போஷி

ஏ சி - ஸ்வத்தீஷி	ஏ சி - தப துப்ஸ்விதி	ஏ ப - துப பார்ஸ்விதி	பாத்தி திதி ப / நி தி / ம
ம நதி - மா - - ரு	தேஷி பி - ம - ம -	மா வோ - வாம் - வி -	வ - - வா - - வ - தி
பதி - / விஸ்விஸ்விதீப	தி சி - துப / விஸ்விதி	ப - துப பார்ஸ்வா ஸ்வி / விஸ்விதி - துபாபி ப ப	வ - - வா - - வ - தி
ம சி - சி - மா - - ரே	தேஷி பி - ம - ம -	மா வோ - வாம் - வி -	வ - - வா - - வ - தி
ஏ ம - சு ய சு ஸ்	ஸ்விஸ் விஸ்வா வி விதீதுபா	ப - சி - பாதுப் பதுபா	ப/தும பகுதி ப தி வ
நி வா - து - தும	ஸ் - வ - - - தி - வோ -	தேஷி ப மா - - வா -	நி தி - பம பதி
ஸ்வி - சு ப ம வ	துப - மது ம வ	தி சு - - வ பதி	விஸா விதா விதீபகங்கி
ஸ்விஸ் விஸ்வா ஸ்வாதி	பாதுதுபி பாம்பகு	ஸ்விஸ் விதி பதுபாது	(பாதுது)

3. சிலாம்பா

ஏ / ஸ் - வ வ வ வ வ	ஸ ஸ்வி - சி / மதுமா	ஏ சுமா பமா துபம் தி	ஏ சி - விசுமா யதி
தேஷி தி வ வா	கா - - சி ம - துபா	வே - துதி ம - தி -	பே - வார் - தி -
வ வ - வா - வா	வாவாக - துமகுதி	துமகுபமா துபமதி	வி சி - விதமா மதி
தேஷி . கி வ - - வா	கோ - - சி ம - - துபா	வே - துதி ம - தி -	பே - வா - - வா -
வ - வ - வ / ஸ், ஸ்வி	துவிஸ் / ஸ்-கிவ பபமதா	ப - சி - ம பாதுதி தி	பதுமமா - விதமா பாதி
- பா தி வா வ -	ன - - வி - - வி - தி -	ப - சி - தி தேஷி .. வ -	தி - ம - - ம வ - - வி -
ஸ்வி - வ வ ம வ	தும - வி து வி ப	ம வ - - வ வ வ	வ வ - தும பா
ஸ்விஸ் - பகும தாமி	காமதி - வாமதுமாபா	ஸ்விஸ் - விதி பதுபாது	விஸா நி-கா விதீமபங்கி

4. காபாவி.

ஏ பம் - விதுதிதி துப துவிஸ் விதி தி ப வ	ஏ மதுமா துப வ	ஏப / கி - விதமபகுபங்கி
ம வி - வி - வி - வி - வி - வி - வி	மா கு கு மா	ம - வ - - வி வி - வி
ஏ பம் - விதி துபி துவிஸ் விதி துபி தி ப	மா விதி துபுப	மப / கி - விதி பதுபங்கி
மா - வி - வி - வி - வி - வி - வி	மா கு கு மா	ம - வ - - வி வி - வி
ஏ - வி வி வி வி	ஸ்விஸ் விதி துபுபங்கி	வி / வி விதி விதி விதீப
வி - வி வி வி	வி - வி - வி - வி - வி	தி - வ - - வி - வி
ஏ வி - வி வி வி	பாதுதி விதி விதி விதீப	பாதுதி - வி விதீப
வி - வி வி வி	பாதுதி - வி விதி விதீப	வி - வி - வி - வி
ஏ வி - வி வி வி	பாதுதி - வி விதி விதீப	வி - வி - வி - வி
வி - வி வி வி	பாதுதி - வி விதி விதீப	வி - வி - வி - வி

م - سا - ها - ن - سا - م - سا - ها - ن
 ۱ ملین بی پرستی کار ملین کار ملین (۱)
 ها - ن - ها - ن - ها - ن - ها - ن - ها - ن
 ن - میدن بن میدن - پرستی پرستی ها - ۱ ها - ن - ها - ن - ها - ن
 ها - ن - ها - ن
 ها - ن - ها - ن
 ها - ن - ها - ن

క్రమం 8

9. క - క/బి ప | ట - ట - పత్తుపథ | క్రోష - క ప బాప | పక్కాంప కలిగిన
భేద ఏ వా 6). త ఒ శ్రీ - శ్రా - | లెప వు తె లో - 16 రైతులు. న్ను
10. కొంపథ్ర క్రో - | క్రో - , తప చ్ఛ | , / కొంప పాత్తి ప/పక్కా, త్వయ్య
ఏ శ్రీ 6. గ్రంథియు తొ - చ్ఛ | అంద త - యిం - క చ - యై
11. క్రో - క్రో క్రో - , తప కు/ప గ + , ప.కాల | గా - వి కుప +

ప్రశ్నలు

ప్రశ్నలు

శాంతి

ర్థీగ్

తపంయ

తింపంయ

మంప్రింప్

మింపంపంయ

సంపథ - పత్తుప కపకా) |

పామింప - పత్తు కిం లింపు |

పాపిత్తు - పత్తు లు గామింప |

ప్రశింప - ప్రశింప శ్రీ శ్రీ |

పాపింప - పాపింప శ్రీ శ్రీ |

పాపింప - పాపింప గామింప |

పాపింప - పాపింప లుప ఫ |

పాపింప - పాపింప లుప ఫ |

విషాంగులు

విషాంగు . శ్రీ . శ్రీ

ప్రశ్నలు

ప్రశ్న ప్రశ్న ; శ్రీ - శ్రీ శ్రీ శ్రీ ; | పాపింప లుప | / ప్రశ్న ప్రశ్న ; శ్రీ

ప్రశ్న ప్రశ్న ; శ్రీ - శ్రీ శ్రీ ; | " " | ప్రశ్న , శ్రీ శ్రీ

ప్రశ్న ప్రశ్న పత్తు పత్తు శ్రీ | . " " | / ప్రశ్న ప్రశ్న ; శ్రీ

ప్రశ్న ప్రశ్న - శ్రీ - శ్రీ . శ్రీ - శ్రీ శ్రీ ; శ్రీ - శ్రీ శ్రీ |

ప్రశ్నలు

ప్రశ్న ప్రశ్న శ్రీ శ్రీ - శ్రీ శ్రీ శ్రీ ; | పత్తు పత్తు పత్తు | శ్రీ శ్రీ శ్రీ శ్రీ |

ప్రశ్న పత్తు పత్తు - పత్తు పత్తు శ్రీ | పత్తు పత్తు పత్తు | పత్తు పత్తు పత్తు |

ప్రశ్నలు

ప్రశ్న పత్తు పత్తు - శ్రీ - శ్రీ ; | పత్తు పత్తు | శ్రీ / శ్రీ ;

ప్రశ్న పత్తు పత్తు - శ్రీ / శ్రీ ; | పత్తు పత్తు | శ్రీ / శ్రీ ;

ప్రశ్న పత్తు పత్తు - శ్రీ / శ్రీ ; | పత్తు పత్తు | శ్రీ / శ్రీ ;

ప్రశ్న పత్తు పత్తు - శ్రీ / శ్రీ ; | పత్తు పత్తు | శ్రీ / శ్రీ ;

பங்கு

ஒ - நாலை - சோநை - மூடு வை பா ^{கி} / மா	பா , - காலம்	பா , - மீகாலிக்
- தோல் வை கீடு தோன்கு	கீ	மொ வை -
ஒ - நாலை வை கீடு - கூடு . இ யூ	ம.	பாந்திரப் - மெர்த்து கூடிக்
ஒ - நாலை வை கீடு - கூடு . கூடு	ம.	பாந்திரப் - மெர்த்து கூடிக்
ஒ - நாலை வை கீடு - கூடு . கூடு	ம.	பாந்திரப் - மெர்த்து கூடிக்
ஒ - நாலை வை கீடு - கூடு . கூடு	ம.	பாந்திரப் - மெர்த்து கூடிக்
ஒ - நாலை வை கீடு - கூடு . கூடு	ம.	பாந்திரப் - மெர்த்து கூடிக்
ஒ - நாலை வை கீடு - கூடு . கூடு	ம.	பாந்திரப் - மெர்த்து கூடிக்
ஒ - நாலை வை கீடு - கூடு . கூடு	ம.	பாந்திரப் - மெர்த்து கூடிக்

அடுப்பு எவி

ஒ/ஸ - அடுப்பு பா / குமா - பா கு கு கு பா நி - ஸ வை ஸ/ வி/ வி / ஸ வை
ஒ - கி கி - கி கி கா மண வி வி கை - - கொ வி
ஒ/ ஸ்வின் - அடுப்பு பா / குமா - பா கு / கி பா பா நி - ஸ வை ஸ/ வி/ வி / ஸ வை
ஒ - கி - கி - கி - கி கா - - மண வி வி கை - - கொ வி
ஒ பா - ஸ வை / வி/ வி / வி - அடுப்பு கும - பா குப் / மபுகு - வி வை
ஒ - கும வை கு - - கேநா - கை வை வி - - கொ வை வி கே
ஒ பா - ஸ வை / வி/ வி / வி - அடுப்பு கும - பா / வி புப் மபுகு - வி வை
ஒ - கும - கு - - கேநா - கை வை வி - - கொ வை வி கே
ஒ பா - ஸ வை / வி/ வி / வி - அடுப்பு கும - பா வி புப் மபுகு - வி வை
ஒ - கும - கு - - கேநா - கை வை வி - - கொ வை வி கே
ஒ பா - ஸ வை / வி/ வி / வி - அடுப்பு கும - பா வி புப் மபுகு - வி வை
ஒ - கும - கு - - கேநா - கை வை வி - - கொ வை வி கே

விதி

- நாலை வை கீடு .

குமாகு

ஒ - கும - மா / குப் / குமா - கு, வி, வை - கு கு வை கும - பா
ஒ - கும - மா / குப் / குமா - கு, வி, வை - கு கு வை கும - பா
ஒ - கும - மா / குப் / குமா - கு, வி, வை - கு கு வை கும - பா
ஒ - கும - மா / குப் / குமா - கு, வி, வை - கு கு வை கும - பா
ஒ - கும - மா / குப் / குமா - கு, வி, வை - கு கு வை கும - பா
ஒ - கும - மா / குப் / குமா - கு, வி, வை - கு கு வை கும - பா
ஒ - கும - மா / குப் / குமா - கு, வி, வை - கு கு வை கும - பா
ஒ - கும - மா / குப் / குமா - கு, வி, வை - கு கு வை கும - பா
ஒ - கும - மா / குப் / குமா - கு, வி, வை - கு கு வை கும - பா
ஒ - கும - மா / குப் / குமா - கு, வி, வை - கு கு வை கும - பா

10

కుంపాలుశ్రీగంగాయిప్రథమిసంఘావి

లు పగ పగ - పగ ; త ట పగ
శ్రీ గుణ - శ్రీ - వ ర

మని కొ ప ప మ + పగ ; , కు పగ
-- శ్రీ గుణ - శ్రీ వ ర

కొ ప ప మ - అత్రి నేని శ్రీ, సునిత్యా

శ్రీ గుణ శ్రీ - - - - వ - - -

శ్రీ గుణ శ్రీ ప మ

కు ని శ్రీ గుణ ప మ

కు ని శ్రీ గుణ ప మ

మయకు నేని శ్రీ ప మ | కు మయకు నేని

శ్రీ నేని శ్రీ ప మ | కు మయకు నేని

క క లు శ్రీ ప మ క క

కు ని శ్రీ ప మ | కు మయకు నేని

కు ని శ్రీ ప మ | కు మయకు నేని

మయకు నేని శ్రీ ప మ | కు మయకు నేని

శ్రీ నేని శ్రీ ప మ | కు మయకు నేని

పబ్రమ శ్రీ ప మ

కు ని శ్రీ ప మ | కు మయకు నేని

శ్రీ నేని శ్రీ ప మ | కు మయకు నేని

శ్రీ నేని శ్రీ ప మ | కు మయకు నేని

శ్రీ నేని శ్రీ ప మ | కు మయకు నేని

కు ని శ్రీ ప మ | కు మయకు నేని

శ్రీ నేని శ్రీ ప మ | కు మయకు నేని

శ్రీ నేని శ్రీ ప మ | కు మయకు నేని

శ్రీ ప మ | కు మయకు నేని శ్రీ ప మ

శ్రీ గుణ శ్రీ - - - - వ ర

మని కొ ప ప మ - పగ ; , కు పగ

శ్రీ గుణ శ్రీ - కు పగ
మని

- అత్రి నేని శ్రీ, సునిత్యా

కు ని శ్రీ ప మ | కు మయకు నేని శ్రీ ప మ

శ్రీ నేని శ్రీ ప మ | కు మయకు నేని శ్రీ ప మ

మయకు నేని శ్రీ ప మ | కు మయకు నేని శ్రీ ప మ

శ్రీ నేని శ్రీ ప మ | కు మయకు నేని శ్రీ ప మ

నుండి మాటలు

ପ୍ରକାଶକ ମେଳ୍ପତ୍ର

ପ୍ରମାଣୀ

藏文大藏经

စာ ၁၃၆

ଶ୍ରୀକୃଷ୍ଣାନ୍ତିକା

ବାକ୍ସନ ପ୍ରଦୀପ ମହିନେ

三

१८८

கூரு பா/ஸ	தொகை கொடுவி	/ மொத்த கோடக	த பா கூர
பீணை வை வை கூரு கூரு கூரு	வை வை வை	வை வை வை	வை வை வை
/ நீரு கூரு பா	மொத்த கூரு மொத்த கூரு	கூரு மொத்த பய	நீரு கூரு மொத்த பய
பீணை வை வை கூரு	வை வை கூரு	பா - டி - வ.	நீரு கூரு மொத்த பய
பக்கிரு கூரு பா	பயமக ம விகா	/ நீரு ஆபய கூரு	வை வை வை
பீணை வை வை கூரு	வை வை கூரு	பா டி - வங் -	வை வை வை
விஸ்விஸ்வ மகு பயமக ம விகா	கமபதி நீரு ஆபய	கூரு மகு வை	வை வை வை
பீணை வை வை கூரு	வை வை கூரு	பா - - - டி வங் -	வை வை வை

Ch 2. 2

1	ஓ கூ பா ; குள் னா	பம் தா ம விகா தூ - - கு - னா	ஓ பா கூ பா வோ - ஸ்னா	ஸ்ரா ; தூ
2	விளை சூ பா குள்- னா-	பபம்கு ட விகா தூ- - - கு - னா	ஓ பா கூ பா வேஙா - ஸ்னா-	ஸ்ரா, னி / நி தூ - அ
3	விஸ்ரிஸ்தூப மதி குள்- - னா- -	பபம்கு ம விகா தூ- - - கு - னா	மபதூப விளைதூப வேஙா- - ஸ்னா- -	ஸ்ரா, னி / நி தூ - அ
4	விளை ஸ்ரா, விஸ்ரி துடும் யா ஸ்ரும்	வீ வீ கூ பா கூ - ஹ ர	ஸ்ரா ; சு ; தீ	ஸ்ரா ; சு / நி தூ - அ
5	விஸ்ரா மக்விஸ்ராக் திறும் யா- ஸ்ரும்	விஸ்ரிஸ்ருபு கூபா கூ- - - ஹ ர	பமபதூவிலி தூப தீ- - - ஹ ர	பெ கரி வரி வை- யி- ஸ நம்

卷之三

; குமர பயா பயபம் தூபா | ; நினி தூபா | பயபம் மலிக
 குது . ஏது கூ. விர்து - ரு கி . குடுவ் பணி . காது-அ- தூ ய
 ; சுகா ம தூ பாத்ப மயக்கிலா | ; குமர ப தூ | பா த த த
 குளி க்கிடப் பா-- -- தூ-கை அளிக்குத்துகிள் ரூப்
 ; பதூப பப மகமப/தூபா | ; தூபா ஸ்கா | ஸ்கி/ஸ்கீ ஸ்கா
 ப ஏ ஏ வந் -- து- கு டி , பயம். கூ பூ- ய வண
 ; நி /ஸ்கா நி நினி தூபா | பதூநிறத்ப மய|கா ஸ்கி ஸ்கா |
 ப கை வா - பூய க கி ஒ - கூந்-து- குந் தூயம் - -

(சுதாமலைகள்)

ஸ்ரீகிருଷ୍ଣ സാഹ / ടൗൺ പ്രൈമറി മെട്ടപ്പ് റിസർവ്വേഷൻ സ്റ്റേറ്റ്‌ഷൻ
കുട്ടിക്കുളം ബോർഡ് അംഗീകൃത റണ്ടുപാർപ്പി അറക്കൊരു കുപ്പയുമുണ്ട് എന്ന ചോദ്യം . എ.എ.
റിസർവ്വേഷൻ കുട്ടിക്കുളം സ്റ്റേറ്റ്‌ഷൻ / റിസർവ്വേഷൻ മാര്ക്കറ്റ് ആംഗീകൃത റണ്ടുപാർപ്പി അംഗീകൃത റണ്ടുപാർപ്പി അംഗീകൃത റണ്ടുപാർപ്പി

(ອຸດ້າວິ)

பின்றுகள் -	உடுத்தி கீழ்
நா மா / ரீ கூ ஏஸ் - ரூண்	நா மா போல ரீ பா. - தீவி மு நெய்வே
கா நா / ரீ கூ ஏஸ் - ரூண்	நா மா போல ரீ பா. - தீவி மு நெய்வே
கா ம பா, கா ஷ - ரா சி	நீ ஹ சி பபா ஒஹ - ஒஹு -
கா) எ னா கீா - உ மு வாஸ்	கீமபஷ்டு கீா ஏன் - ரூ - ணை
கா ம பா, / ரீஸ் ஷ - ர சி -	ஈ ஸங்கி பம்பா ஏஹ - ஓஹு -
1 - முறையின்றி -	ஏதுபா / கா மா ஏ-ஏ - ர பா

Digitized by srujanika@gmail.com

କାନ୍ଦିବାବା	କାନ୍ଦିବାବା	କାନ୍ଦିବାବା

ט' טויבן

3. தமா கூண / சுரு, விழுதியோ | சூரி தீவி ; \ பிரபு தீவி ||
4. என ஈ தி இலை - வெளி-வெளி தீவி நீங்கி வர விவரிக்கும்போது

5. தமா கூண விளைக்கு விளையால் தீவி ; தீவி தீவி/ சுரு, விழுதியோ ||

6. என ஈ தி இலை - .. வெளி-வெளி தீவி நீங்கி - ஒரை - இலை. இ. விழுதி -

7. தமா பூண பூண பூண/ \ விலை தீவி தீவி/ விழுதியோ ||

8. (3) என ஈ தி தீவி விழுதியோ - தீவி பூண தீ. விழுதி. விழுதி

நீ எ சிமை கூத்துவின் போகும்பட்டின விளை
ப விக்கு யாகுகிபயும் ஏற வேறு அன்றீபுள்ள கா

၁	ဘယ်တော်များ	ရှိခိုက်	၂၄	အဆင့်ပြန်လည်	ရှုံးခိုင်း
၃	စိုး အကျင့်များ	စိုးများ	၂၅	အရှိခိုင်းများ	ရှုံးများ
၅	မြို့ အ ဒုသ အ မြို့များ	မြို့များ	၂၆	အိမ်မြို့များ	မြို့မြို့များ
၄	ရွှေမြစ် မြစ်များ	ရွှေမြစ်များ	၂၇	မြို့မြို့များ	မြို့မြို့များ
၅	မြို့မြို့များ အ မြို့များ	မြို့မြို့များ	၂၈	အိမ်မြို့များ	မြို့မြို့များ
၆	မြို့မြို့များ အ မြို့များ	မြို့မြို့များ	၂၉	ရွှေမြစ်	ရွှေမြစ်
၇	မြို့မြို့များ အ မြို့များ	မြို့မြို့များ	၃၀	ရွှေမြစ် မြို့	ရွှေမြစ်
၈	ဝန်ဆေ အ မြို့များ	ဝန်ဆေ	၃၁	Gymnus Christyan	ရွှေမြစ်
၉	ရွှေမြစ် မြို့များ	ရွှေမြစ်	၃၂	Uzum ပြည့်	ရွှေမြစ်
၁၀	မြို့မြို့များ အ မြို့များ	မြို့မြို့များ	၃၃	သမာဆေ မြို့များ	ရွှေမြစ်
၁၁	ရွှေမြစ် မြို့များ	ရွှေမြစ်	၃၄	ရွှေမြစ် မြို့များ	ရွှေမြစ်
၁၂	မြို့မြို့များ အ မြို့များ	မြို့မြို့များ	၃၅	သမာဆေ မြို့များ	ရွှေမြစ်
၁၃	ရွှေမြစ် မြို့များ အ မြို့များ	ရွှေမြစ်			
၁၄	ရွှေမြစ် မြို့များ	ရွှေမြစ်			
၁၅	သမာဆေ မြို့များ	သမာဆေ			
၁၆	သမာဆေ မြို့များ	သမာဆေ			
၁၇	သမာဆေ မြို့များ	သမာဆေ			
၁၈	သမာဆေ မြို့များ	သမာဆေ			
၁၉	သမာဆေ မြို့များ	သမာဆေ			
၂၀	သမာဆေ မြို့များ	သမာဆေ			
၂၁	သမာဆေ မြို့များ	သမာဆေ			
၂၂	သမာဆေ မြို့များ	သမာဆေ			
၂၃	သမာဆေ မြို့များ	သမာဆေ			

பல்வகை

ஃ ஸா ஸ்ரீகா	பா த க மா	மா ய ப கா	ஃ துப தூ நி
பா - ர -	தீ - -	மா - -	கஞ - ப -
ஸா ச ச ச	ச ச ச	ச ச ச	தீநி ஸ்ரீ தீப
யா			ஓடி - - தீப
அநி ஸ்ரீ ஸ்ரீகா	பா த / யுப மக	மா யுப தூ	ஃ துப தூ நி
- - பா - ர -	தீ - -	ம - - வ	கஞ - ப -
ஸா ச ச ச	ச ச ச	உ புரை அநி	நி தீநி நி தீப
யா		மா - -	ஓடி வ -
அநி ஸ்ரீ ஸ்ரீகா	பா த மாதுபாக	மா துப தூ	ஃ துப தூ நி
பா - ர -	தீ - - மா - -	ம - - வ	கஞ - ப - -
/ஸா ச ச ச	உ சு ப	தீநி ஸ்ரீ தீப பெ	கா ச க வினி
யா	ங	ஏ ச	ஏ ரந்தி - -
ஃ ஸா தூ	மக / பா மக நி	ஸா ச ப வநி	பால / தூ நி
பா - ர	ஏ - - வ - -	ஏ	ஏ ர தூ
ஸா ச ச ச	உ ச ப	உ ச ச	உ ச ச
யா			

உறுப்புகள்

ஃ து வி ஸா :	ஸா ச ச / நி	ஸா ச ச வி ருகி	தூ நி ஸா வி
ஸா . ர	நி	தூ - -	நாடி வி
ஃ து வி ஸா வி:	நுக்க வி ஸ்ரீவி	ஸ்ரீவி வி வி ருகி	தூ நி ஸா வி
ஸா - ர -	நி - - வி - -	நி - - - - வி - -	நாடி வி
ஃ தீநி ஸா :	ஸ்ரீவி ஸ்ரீகுப	தீநி ஸ்ரீ தீப பெ	கா பட க வினி
ஸாதி வி	ம - - வே - -	ஏ - - வ - -	கு - - தீ - -
கா ச தூ :	மா தூ வி ஸா	விதமக வினி	காலினி தீப தீநி
தீக்க தூ	தீ ச ச வே		தீநி தீப தீக்கு
ஸா ச ச ச	உ ச ப வே	பா வி தீகுப பெ	பாமக கா வி வி
ஓடி வி			தீக்கு தீகு வி
ஸாவி வி தீக்கு	அதீபதி விவி தீவி	ஸா ச ச வி	நி விவி தீவி
தீக்கு வி	விவி தீவி தீகு	தி -	தீம் தீகு விவி தீகு
தீக்கு தீகு	(வி) விவி விவி தீவி	ஸ்ரீ விவி விவி விவி விவி	படப்ப வி விவி
நோந்தி விவி விவி தீவி	தீக்குதி விவி தீவி	பதி	தீக்கு விவி விவி விவி
வி		தீக்கு விவி விவி விவி	தீக்கு விவி விவி விவி
ஓடி வி = பால்விவி			

உறுப்புகள்

ஃ ஸா வி தூ	மா - - மா -	ஃ மா மா -	மா, க க வி வி
யா - ர	மா நி	ஸா வி	வ - ஏ - -
மா - - -	வ - - - மா	தீநி ஸ்ரீ தூ மா	மா பம கூவி
ஓடி	தீ	வ - - - வி - -	வ - - - தீ - -

Bundesamt

ମେଟ୍ୟ ପକ୍ଷିଶର୍ମ

కృష్ణ

ଅନ୍ତରୀଳିକ୍ଷା +
ଅନ୍ତରୀଳମ୍

ବୁନ୍ଦିର ପାତା
ବିଜୟ ମର

ପାତ୍ରମାନ ଲିଙ୍ଗ
କୁଳମନ୍ଦିର

କରୁଣାର
ମନ୍ଦିର କେବଳମାତ୍ର

ମୁଖ ଚାଲିଲାଗଲା
ମନ୍ଦିର ବଢ଼ିଲା

ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟ ପରିବାର ଓ ବ୍ୟବସାୟ
ମରାଟା ମନ୍ଦିର ପାଇଁ ପରିବାର

三
卷之二

22	கா. காரை வினா	பொ. வினா பா	வி. து. மா கா	விதம் / மது
23	கா. சிரி அ - வினா	பொ. நூ - யு	அ. ஏ வெ. சி	நூ - ! நூ -
24	வந்த / ஸால்லி அ - வினா	பொ. வி. து. மா	வி. து. மா கா	விதம் மம கா
25	பொ. வி. து. மா	வி. து. மா	அ. ஏ வெ. சி	நூ - . வி. - சி

ପ୍ରମୁଖ ହେଉଥିଲା

1	19	கும பா பா	3	பா பாவிப வை	10	பா பா வை வா	7	துநிஸ்தி பா மை
		து- ஸ்டூம் கூ	வி மே-- யகும்			கு- ஸ்ட பி		ரா- லோ- உன்மே
2	21	கும பா வகும	4	பாவிப பா	11	பாவி ரிஸ் வா	8	துநிஸ்ஸிப பயமக
		து- ஸ்டூம் கூ--	- வி மேய-- யகும்			குன- ன - பி-		ரா-- லோ-- உன--
1	22	கும பா பாவிஸ விஸ் குப பயமக மா	5	வி க ம நா	9	வி வ எ யா	1	விகும ம கு வ-
		. கொ- ஸ்தீ குகா - குல- -- கென-- ஸ்டீ				(த) வ எ யா		வா- கு. என்னை
2	23	போ	6	போ	12	போ	8	விகுமபகுதி குபயகாநி
		"				"		வாகு- -- குட- -- சீ

கால்பந்தி

כט נ

ପ୍ରକାଶକ

1	9 9 80 மூப / கா	மூபா பா பா	9 பப பா பா, நி	விபங் பா பா
	அ ரு ஈ வை	உ-ன் - ஏ வை	த்துக்கா த்தி ஞ -	வார் ப வா
2	பமகநி கி ட ப பபமகி	மூபா பா பா	9 பப பா பா, நி	விபங் 9 8 / மது
	... அ ரு ஈ வை...	உ-ன் - ஏ வை	த்துக்கா த்தி ஞ -	வார் = ப -
3	9 9 80 ப மா	கா மூப மூ கா	9 ரிக் க ம கா	விபங் / மது
	அ ரு ம வை	பா -- ஏன் சௌ	ஏனி த்தி ஞ	வார் - ப -
4	9 9 80 மூபா	/ ஸ்ஸா ஸ்ஸ சு	9 ஸ்ஸ் ஸ்ஸ ஸ்ஸி	தூதி விஸ்ஸி பா
	வைகு கு மா	ய சு சௌ	த்துக்கா பி ஏன்	கிளி - யிலிரு
5	9 9 80 ப பா	தூதிப வழபபமகி மா	9 ரி க ம கா	விக் ம மக /
	உ-ந்தி யுன்	இனி - ஏ-ஞா... சு	க நி த்தி ஞ	வார் - ப -
	வைகு கு விக் ட	பப ஸ்ஸி குநி ஸ்	ஸ்க்காஸ் ரி ஸ்ஸி ப ம	மதா பமா... திபமா ரி
	தூதி பெவாக் கும் மின்ன	குளி ப்பவுங் கும்மி இனி	ஷு-ஷு ம ரி வெ - கும்	தெப்பு குடு க்கும் - ரி

ମହିନା)

ଅନ୍ତର୍ବାଦ - ଅନ୍ତର୍ବାଦ ॥

लालिक

فَسْكُوْنَةِ

藏文

विषय

வாய்மை கொடுத்து விடப்பட்டு வருகிறது.

குப்பா மாதிரி, தென் /குப் 1
m - - குப்பா m -

دِرَادِنْدِي، دِرَادِنْدِي

جیسا کے بھائی

לְבָנָה וְלִבְנָה - בְּנֵי כָּלָל וְכָלָל - בְּנֵי כָּלָל וְכָלָל - בְּנֵי כָּלָל וְכָלָל

— १ निरुद्धि निरुद्धि १ निरुद्धि १ निरुद्धि

四
三
二

ဦး ပါမ် နှုပ် - နှေ့ ဦး အိမ်နှင့် ဦး ပါမ် နှုပ် ပါမ် အိမ် - ပါမ် နှုပ် - အိမ် မြန်မာ သိပ္ပါယ် ပါမ် နှုပ် - ပါမ် နှုပ်

50
- sin 6 g(3)

סְבִירָה

ବାନ୍ଧିବୁ ପରିଚିତ କରିବାକୁ ଆମ ଦେଖିବାକୁ ପରିଚିତ କରିବାକୁ

ရှေ့ပြန် သမဂ္ဂ အကျဉ်းချုပ်များ - မီဒီယံ ၁၂၅၆၀

Chrysanthemum

جی گوئی

31. 9. 31. 3
3. 2. 2. 2.
6. 2. 2. 2.
6. 2. 2. 2.
6. 2. 2. 2.
6. 2. 2. 2.
6. 2. 2. 2.
6. 2. 2. 2.

ମୂଳାବ୍ୟାକ୍ଷର / ପ୍ରକାଶ

ଅଣ୍ଠେଖି:- ହାତାଗାନ୍ଧୀ ଯାଦା ପାଦା ପାଦା ପାଦା ପାଦା
 ଶ୍ରୀ ମା ଉ ରୁ ତା ଲେଖି ଶିଳ ଶିଳ-
 ଶ୍ରୀଜାନାନାଥାର ମହାପାଦା ପାଦା ପାଦା ପାଦା
 ଏ ତା ତା ତା . ଶ୍ରୀ ମା ତା ଲେ ଶ୍ରୀ ମା .
 ମହାପାଦା ପାଦା ପାଦା ପାଦା ପାଦା ପାଦା ପାଦା
 ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

2. Do ହାତାଗାନ୍ଧୀ Do Do
 ଶ୍ରୀ ମା ରୁ ତା ଶ୍ରୀ ଶିଳାନାଥାର ମହାପାଦା

Do Do

ଶିଳାନାଥାର ମହାପାଦା ପାଦା ପାଦା

3. Do ହାତାଗାନ୍ଧୀ ପାଦା ପାଦା
 ଶ୍ରୀ ମା ରୁ ତା

Do ପାଦା ପାଦା ପାଦା ପାଦା ପାଦା
 ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା

ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା ଏକା

Sarcina -

29

ପାଇଁ କାହାର କାହାର ମଧ୍ୟ କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

கு வினா கீழ்க்கண்ட பதில்கள் தேவை செய்யப்படும் என்று நம்முடைய அரசு கூறுகிறது.

இந்த பகுதி கிராம வளர்ச்சியின் மூலமாக இரண்டு முறை வளர்ச்சி நடைபெற்று வருகிறது.

కు

— ४ ग्रन्थावली

Digitized by srujanika@gmail.com

தூண்டில் பாலம் கொடுக்கவேண்டும்.

15 3) g. in 1 min. by Cung
2 - 3 - 9 = 4 - 6 -

இந்துக் கடவுள்கள் போன்றவர்கள் முனிசுபல் என்று அழைகின்றன.

~~வாய்மை = குறிப் படிப்பு ; இந்தப் பகுதி கூடும், விபரங்கள் கூடும் விவரம்.~~

$$\frac{82}{3} = 26$$

ରମେଶ୍ କାନ୍ତିଲୀ ଅଳ୍ପକ୍ଷ ଅନ୍ତର୍ଭାବରେ ଦେଖିବାକୁ ପରିଚାରିତ ହେଲାମାତ୍ର ।

ବୀରିଙ୍ଗା କେନ୍ଦ୍ର ପାନ୍ତିକୁଳିକାର

ବୁଦ୍ଧିମତ୍ତା ଯାହାକୁ କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

ପାତ୍ରକଣ୍ଠ

ପ୍ରକାଶକ ମେଲ

ପ୍ରକଟି । ହିନ୍ଦୁ

31

• ५. त्रिवेदी विजय का अवधारणा विभाग के अधीन संचालित है।

வினாக்கள் - பதினாறாம் வகுப்பு

3) 5 / முதல் பாட - எண் 5 | 5 | தன, தெய்வ முபை/முதல் பாட
- சூப்பு குத்துமை ஸ்ரீ ஏ எண் - 6 - பாட - பாடி பாடி ...

卷之六

— එහි ගුණයෙන් සැක්සිංහල ප්‍රාග්ධනයේ නිවැරදි අවධානය යොමු කළ තුළයි.

શ્રીમતી

ବୁଦ୍ଧିମତୀ ପାଇଁ କାହାର ଜାଗାରେ ଏହାର ଅନ୍ତର୍ଭାବ କିମ୍ବା କିମ୍ବା ଏହାର ଅନ୍ତର୍ଭାବ କିମ୍ବା

۱۷

1 ; 2 2 6 2 g C | 4 4 5 3 3 5 2 6 11
2 g - d - d - (B6...)

தூப் / பால்கி தூப் | தூப் குமிகி குமிகி தூப் | தூப் குமிகி குமிகி தூப் ||

“**କାନ୍ତିର ପଦମାଣି**” - - - - - **କାନ୍ତିର ପଦମାଣି** / **କାନ୍ତିର ପଦମାଣି**

۸۹

- ॥ଶ୍ରୀକୃଷ୍ଣମହାତ୍ମା ॥

காலை தோட்டி கூட்டுரை பூத்து சுடுவதே — அதனாலேயே வெளியேறுவதே
நீண்டமாக நீண்ட நீண்டமாக — அதேநேர் வெளியேறுவதே

வாக்கு பார்வை

37.

பி :	பு மாக்கு யாய்	பு மாக்கு சுட்டு. மத்து, நி ஸு.
பி	பு ரா - ஜி	பு ரா - ஜி பு போ
பி	மத்து, நி ; ரா	ஸு ஸு 5 - வின்து ஹு யு ;
பி	பு... யு ஜி :	கு லு - . . . ஜி போ
பி	ஸு ஸு சு ரி/ஸு	து, வின்து. நி ஸ்ரீ/ஸு ;
பேர்	பு ரா - ஜி	பு - ஜி.. ரி பு - போ
ஸ்ரீயா.	பு ; பு/ய சு	பு சு சு - வின்து சு ரியா
தீ - 5	பு தீக்கும் :	5 - தேஷு தீக்கு - யு - போ
ஸு	ஸு / சு சு சு	ஸு , ரி. ஸு / மு , து / மு
பேர்	5 (ரி) - சு	நு - சு (ரி) - பு
மத்து	மத்து த்துவி, நி ஸு	ஸ்ரீஸு நி - ஸு நி து ;
பி -	பு - ஜி - ஜு - ஜுக்கு	- - - (ரி) து ர - ஸு
ஸ்ரீத்துவா.	த்துவா த்துவாயி	த்துவி - ஸு / மு து / மு
தீ - 5	தீ - ரி ஜி -	நூ - தீ தீ வி ஸு
தீ நி	ஸு ஸ்ரீஸு ஸ்ரீது	நூதுவி - / தீ தீ ஸு ;
தி ரி	தீதி - - து ..	பு - சு சு ஸு
தீது	தீது சு தீது தீதி ய	பு சு சு - விறு சு ரி சு சு
தீது	தீது தீ தீது - - து	பு சு - சு - வெறு ரி சு சு
ஸு ஸு	தீது சு தீது சு	ஸு தீது - சு வெறு தீது சு {தீது சு வெறு}
தீது சு	தீது சு தீது சு	தீது சு - வெறு - தீது சு {தீது சு வெறு}

41

• १०८ विभिन्न विषयों के लिए विभिन्न विकास योग्यताएँ देता है।

. 1890. 2.

‘ప్రాణిహిత్య’ లక్ష్మినారసింహ సంగ్రహాలి / సంగ్రహ
మండిరం - - - కొత్త రాజు - - - కొత్త రాజు - - - కొత్త రాజు

வினாக்கள்

49

தூங் சுக்கிளைக்கல்லீரை

தமிழ்மொழி

என, என, என, வினாக்கள் | என என ; என | மதுபம் சுக்கிளை
என என என கு - த லு இ ஸே வா - வி - எ வ.

என நி என வினாக்கள் ; என வினாக்கள் ; பட | கு என என நி ||
கு - - கு, கு - கு என - என என வி - எ எ - - -

என கு என கு - வினாக்கள் | என வினாக்கள் ; பட | மதுபம் சுக்கிளை ||
என - என - என வி - வி - வி - வி - வி - வி - எ வ.

என கு என, கு என - என கு என வினாக்கள் | வினாக்கள் என கு ||
கு - - - கு - - - எ எ - - எ எ - - எ எ - - எ எ - -

வினாக்கள் என வினாக்கள்

என கு என வினாக்கள் - வினாக்கள் என கு என | என கு என வினாக்கள்
வினாக்கள் என - என வினாக்கள் கு ; என கு என வினாக்கள் என
வினாக்கள் கு - கு என - என வினாக்கள் | வினாக்கள் வினாக்கள் | வினாக்கள் என
வினாக்கள் |

வினாக்கள் வினாக்கள்

/ என, \ கு, என - ; கு வினாக்கள் ; | ; கு வினாக்கள் வினாக்கள் ;
என வினாக்கள் வினாக்கள் - கு வினாக்கள் - ; கு வினாக்கள் - ; கு வினாக்கள் - ;

கு வினாக்கள் - வினாக்கள் வினாக்கள் | வினாக்கள் வினாக்கள் ; வினாக்கள் வினாக்கள்
வினாக்கள் வினாக்கள் - வினாக்கள் வினாக்கள் ; வினாக்கள் வினாக்கள் - ; வினாக்கள் வினாக்கள் - ;

கு வினாக்கள் - வினாக்கள் வினாக்கள் | வினாக்கள் வினாக்கள் ; வினாக்கள் வினாக்கள்
வினாக்கள் வினாக்கள் - வினாக்கள் வினாக்கள் ; வினாக்கள் வினாக்கள் - ; வினாக்கள் வினாக்கள் - ;

என, வினாக்கள் - என, வினாக்கள் | என, வினாக்கள் | என, வினாக்கள் | என, வினாக்கள் | என,
வினாக்கள் - வினாக்கள் - ; வினாக்கள் வினாக்கள் | வினாக்கள் வினாக்கள் | வினாக்கள் வினாக்கள் |

గ్రావెట్‌ప్రై

సమి : లంగి : - కుగి ; కాళ్గిలాగి ; శ్రీలంక | ప్రాచీన రేఖలు ||
కృగి : వుగి అంది ఉన్నాగో | - 2 కృగి... ప్రై.

సారి లాండ్ - లొలగి నాగిం | క్రొప్పగి భ్రయిలో | ; ద్వారాకాల్, లో ||
బుస్తా - ... ప్రాచీన లైంగి - - వ్యాపా - - లో = లైంగి -

ఎన్నికిల్లి కొప్ప క్రొప్పాల్లి లోల
ఎన్నికిల్లి కొప్పా, క్రొప్పాల్లి లోల
కొప్పాల్లి లోల కొప్పాల్లి నాకిల్లి | క్రొప్పాల్లి లోల | క్రొప్పాల్లి

ఎన్నికా నీకిల్లి కొప్పాల్లి నీకిల్లి గుక్క | పొత్తుప్పాల్లి లోల
కొప్పాల్లి నీకిల్లి పుకాల్లి | క్రొప్పాల్లి క్రొప్పాల్లి పుకాల్లి
(లోలిల్లి లోలిల్లి)

క్రొప్పాల్లిల్లి

సాం ; సుకాల్లి సుకాల్లి లోల | సుప్పాల్లి | నీ క్రొప్పాల్లి లోల ; ||
ఏదు లుం , ఏదు లు ఏదు లు | ఏదు లు | ఏదు లు | ఏదు లు |
ఏదు లు ; ఏదు లు ఏదు లు | ఏదు లు | ఏదు లు | ఏదు లు |
ఏదు . ఏదు . ఏదు . . ఏదు . . ఏదు . .

ఎన్నికా నీకిల్లి కొప్పాల్లి నీకిల్లి లోల | నీకిల్లి లోల | నీకిల్లి లోల
కొప్పాల్లి నీకిల్లి లోల | నీకిల్లి లోల | నీకిల్లి లోల | నీకిల్లి లోల
(లోలిల్లి లోలిల్లి)

. భ్రయిలైంగి.

ప్రాచీన	ల. 4
ప్రాచీన	" 7½
ప్రాచీన	" 4
(ప్రాచీనాలు)	" 4)
ప్రాచీన	" 3½
ప్రాచీన	" 3½
ప్రాచీన	" 2
ప్రాచీన	" 5½
ప్రాచీన	" 5
ప్రాచీన, క్రొప్పగి -	4.
ప్రాచీన	



www.abhijaanaathi.com